

# Isa

## Chapter 47

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

உட்கார் பாபிலோனின் மகளே கன்னிகையே புழுதி மீது உட்கார் இறங்கு  
H3427 H0894 H1323 H1330 H6083 H3427 H3381

இல்லை ஏனெனில் கல்தேயரின் மகளே சிங்காசனம் இல்லை தரையில்  
H3808 H3778 H1323 H3678 H0369 H0776

இன்பமுள்ளவள்-என்று மென்மையானவள் உன்னை அழைக்கமாட்டார்கள் தொடர்ந்து-இனி  
H6028 H7390 H7121 H3254

பாபிலோனின் கன்னிப்பெண்ணாகிய மகளே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் மகளே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ கர்வமுள்ளவள் என்றும் சுகசெல்வி என்றும் இனி அழைக்கப்படுவதில்லை.

ஆடையை உயர்த்து உன்-முக்காட்டை நீக்கு மாலை அரை எந்திரக்கல்லை எடு  
H7640 H2834 H6777 H1540 H7058 H2912 H7347 H3947

நதிகளை கடந்துசெல் தொடையை வெளிப்படுத்து  
H5104 H7785 H1540

இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ.

பழிவாங்குதலை உன்-அவமானம் காணப்படும் ஆம் உன்-நிர்வாணம் வெளிப்படும்  
H5359 H2781 H7200 H1571 H6172 H1540

மனிதனை சந்திப்பேன் இல்லை எடுப்பேன்  
H0120 H6293 H3808 H3947

உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்-நாமம் சேனைகளின் யெகோவா எங்கள்-மீட்பர்  
H3478 H6918 H8034 H3068

எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய யெகோவா என்பது.

இல்லை ஏனெனில் கல்தேயரின் மகளே இருளில் நுழை அமைதியாக உட்கார்  
H3808 H3778 H1323 H2822 H0935 H1748 H3427

ராஜ்யங்களின் எஜமானி உன்னை அழைக்கமாட்டார்கள் தொடர்ந்து-இனி  
H4467 H1404 H7121 H3254

கல்தேயரின் மகளே, நீ அந்தகாரத்திற்குள் பிரவேசித்து மவுனமாக உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

6  
 ௩௩௩௩  
 எண்-சுதந்திரத்தை  
 H5159  
 ௩௩௩௩  
 தீட்டுப்படுத்தினேன்  
 ௩௩௩  
 எண்-ஜனத்தை  
 மீது  
 ௩௩௩௩  
 கோபித்தேன்  
 H7107

௩௩௩௩  
 இரக்கம்  
 H1992  
 ௩௩௩  
 அவர்களுக்கு  
 H1992  
 ௩௩௩  
 காட்டினாய்  
 H3808  
 ௩௩௩  
 இல்லை  
 H3027  
 ௩௩௩  
 உன்-கையில்  
 H5414  
 ௩௩௩௩  
 கொடுத்தேன்-அவர்களை

: ௩௩௩  
 மிகவும்  
 H3966  
 ௩௩௩  
 உன்-நுகத்தை  
 H5923  
 ௩௩௩௩  
 கனமாக்கினாய்  
 H3513  
 ௩௩௩  
 முதியவன்  
 H2205  
 ௩௩௩  
 மீது

நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

௩௩௩  
 வைத்தாய்  
 H3808  
 ௩௩௩  
 இல்லை  
 H5704  
 ௩௩௩  
 வரை  
 H1404  
 ௩௩௩௩  
 எஜமானியாக  
 H1961  
 ௩௩௩௩  
 இருப்பேன்  
 H5769  
 ௩௩௩௩௩  
 என்றென்றும்  
 H0559  
 ௩௩௩௩௩  
 சொன்னாய்

௩  
 —  
 H0319  
 : ௩௩௩௩௩  
 அதன்-முடிவை  
 H2142  
 ௩௩௩௩  
 நினைத்தாய்  
 H3808  
 ௩௩௩  
 இல்லை  
 H3808  
 ௩௩௩  
 உன்-இருதயத்தில்  
 H3808  
 ௩௩௩  
 மீது  
 H0428  
 ௩௩௩௩  
 இவைகளை

என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வைக்காமலும், அதின் முடிவை நினைக்காமலும்போனாய்.

௩௩௩௩  
 நிர்ப்பயமாக  
 H0983  
 ௩௩௩௩௩  
 உட்கார்ந்திருக்கிறவளே  
 H3427  
 ௩௩௩௩௩  
 சுகபோகியே  
 H5719  
 ௩௩௩  
 இதை  
 H2063  
 ௩௩௩௩  
 கேள்  
 H8085  
 ௩௩௩௩  
 இப்போதும்  
 H6258

௩௩௩  
 இல்லை  
 H3808  
 ௩௩௩  
 ஒருவரும்  
 H5750  
 ௩௩௩௩  
 வேறு-இல்லை  
 H0589  
 ௩௩௩  
 நான்  
 H3824  
 ௩௩௩௩௩  
 தன்-இருதயத்தில்  
 H0559  
 ௩௩௩௩௩  
 சொல்கிறவளே

: ௩௩௩௩  
 பிள்ளையிழப்பை  
 H7908  
 ௩௩௩௩  
 அறியமாட்டேன்  
 H3045  
 ௩௩௩  
 இல்லை  
 H3808  
 ௩௩௩௩௩  
 விதவையாக  
 H0490  
 ௩௩௩௩  
 உட்காரமாட்டேன்  
 H3427

இப்பொழுதும் சுகசெல்வியே, கவலையில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்ததி சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்கிறதைக் கேள்.

௩௩௩௩  
 பிள்ளையிழப்பு  
 H7908  
 ௩௩௩௩  
 ஒரே  
 H0259  
 ௩௩௩௩  
 நாளில்  
 H3117  
 ௩௩௩௩  
 கணத்தில்  
 H7281  
 ௩௩௩௩  
 இவை  
 H0428  
 ௩௩௩௩  
 இரண்டு  
 H8147  
 ௩௩௩௩  
 உனக்கு  
 H0935  
 ௩௩௩௩  
 வரும்

௩௩௩௩௩  
 உன்-சூனியங்களின்  
 H3785  
 ௩௩௩  
 மிகுதியில்  
 H7230  
 ௩௩௩௩  
 உன்-மேல்  
 H0935  
 ௩௩௩௩  
 வந்தன  
 H8537  
 ௩௩௩௩௩  
 விதவைமையும்  
 H0489

: ௩௩௩௩  
 மிகவும்  
 H3966  
 ௩௩௩௩௩  
 உன்-மந்திரங்களின்  
 H2267  
 ௩௩௩௩௩௩  
 வலிமையில்  
 H6109

சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும்.

ມຸ້ງ ຍຸດສາດ-ປາກົດປວນ ມຸ້ງ ອຸດສາດ ມຸ້ງ ອຸດສາດ ມຸ້ງ ອຸດສາດ ມຸ້ງ ອຸດສາດ 10  
 ຍຸດສາດ-ປາກົດປວນ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H7200](#) [H0369](#) [H0559](#) [H0982](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H0559](#) [H7725](#) [H1931](#) [H1847](#) [H2451](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H5750](#) [H0589](#)

ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ 11  
 ອຸດສາດ-ເມລ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H5307](#) [H7837](#) [H3045](#) [H3808](#) [H0935](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H6597](#) [H0935](#) [H3201](#) [H3808](#) [H1943](#)

ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ  
[H3045](#) [H3808](#)

ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ 12  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H3785](#) [H7230](#) [H2267](#) [H4994](#) [H5975](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H3276](#) [H3201](#) [H0194](#) [H3021](#)

ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ  
[H6206](#) [H0194](#)

ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ 13  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H4994](#) [H5975](#) [H6098](#) [H7230](#) [H3811](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H2374](#) [H8064](#) [H1895](#) [H1895](#) [H3467](#)

ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ ມຸ້ງ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
[H0935](#) [H3045](#) [H2320](#) [H3045](#) [H3556](#)

ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ  
 ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ ອຸດສາດ

	יִלְלֵי இல்லை <a href="#">H3808</a>	עֲרִיצְתָּם எரித்தது-அவர்களை <a href="#">H8313</a>	שָׁמַר நெருப்பு <a href="#">H0784</a>	שָׁמַר வைக்கோல்போல <a href="#">H7179</a>	אֲיָמִין ஆயினர் <a href="#">H1961</a>	אֲיָמִין இதோ <a href="#">H2009</a>	14
תִּנְחֵם தணல் <a href="#">H1513</a>	יִלְלֵי இல்லை <a href="#">H0369</a>	אֲוָלַיִם ஜாவாலையின் <a href="#">H3852</a>	אֲוָלַיִם கையிலிருந்து <a href="#">H3027</a>	אֲוָלַיִם ஆத்துமாவை <a href="#">H5315</a>	אֲוָלַיִם தங்கள் <a href="#">H0853</a>	אֲוָלַיִם விடுவிப்பார்கள் <a href="#">H5337</a>	
				אֲוָלַיִם அதன்-முன் <a href="#">H5048</a>	אֲוָלַיִם உட்கார <a href="#">H3427</a>	אֲוָלַיִם ஒளி <a href="#">H2552</a>	

இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

אֲוָלַיִם உன்-வணிகர்கள் <a href="#">H5503</a>	אֲוָלַיִם பிரயாசப்பட்டாய் <a href="#">H3021</a>	אֲוָלַיִם யாரோடு <a href="#">H1961</a>	אֲוָלַיִם உனக்கு <a href="#">H1961</a>	אֲוָלַיִם ஆயினர் <a href="#">H1961</a>	אֲוָלַיִם இவ்வாறு <a href="#">H1961</a>	15
יִלְלֵי இல்லை <a href="#">H0369</a>	אֲוָלַיִם அலைந்தனர் <a href="#">H8582</a>	אֲוָלַיִם தன்-வழிக்கு <a href="#">H5676</a>	אֲוָלַיִם ஒவ்வொருவனும் <a href="#">H0376</a>	אֲוָלַיִם உன்-இளமைமுதல் <a href="#">H1961</a>		
				אֲוָלַיִם — <a href="#">H3467</a>		

உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.